

[He lives always so He is able to save us. Are we able to stand to the end?](#)

Let us pray.....

மத்தேயு/Matthew 28:6

He is not here; he has risen, just as he said. Come and see the place where he lay. (NIV)

அவர் இங்கே இல்லை: தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்: கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்:

The place where the Christ body were laid.....is empty NOW. Please remember this always.

(Ref: TODAY – The Family Altar. March 22, 2008 by Rev. Jerry Hoytema, Grimsby, Ontario)

There are four major religions in the world built around a personality: Judiasm, Islam, Buddhism and Christianity. If you could visit the grave of father Abraham, the patriarch of Israel and Judaism, you would find it occupied. If you visited the grave of Mohammad, the founder of Islam, in Mecca, you would find it occupied. The same would be true of Gautama Buddha. But the tomb of Jesus buried is EMPTY. HE is risen. HE is not in grave.

யோவான்/John 8:51

I tell you the truth, if anyone keeps my word, he will never see death."

Verily, verily, I say unto you, If a man keep my saying, he shall never see death.

ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

If we keep HIS word with us, follow HIS word, we will never see death. . . .

யோவான்/John 5:24

"I tell you the truth, whoever hears my word and believes him who sent me has eternal life and will not be condemned; he has crossed over from death to life. (NIV)

Verily, verily, I say unto you, He that heareth my word, and believeth on him that sent me, hath everlasting life, and shall not come into condemnation; but is passed from death unto life. (KJV)

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு: அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

When we believe in Jesus Christ, we have eternal life and crossed over the death of life.....

எபேசியர்/Ephesians 2:4-5

But because of his great love for us, God, who is rich in mercy, made us alive with Christ even when we were dead in transgressions—it is by grace you have been saved. (NIV)

But God, who is rich in mercy, for his great love wherewith he loved us,

Even when we were dead in sins, hath quickened us together with Christ, (by grace ye are saved;)

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்: கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

We did not end up with the death due to our sins. Now we are living by HIS grace. Now with HIS advise. . . .we have to build up our faith continuously.....that is with his living words.

எபேசியர்/Ephesians 2:22

And **in him** you too **are being built** together to become a dwelling in which God lives by his Spirit.

In whom ye also are builded together for an habitation of God through the Spirit. (KJV)

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் **கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.**

note the word....in HIM....we all have to build up in HIM.....by HIS spirit for HIM to live in us.

HE and HIS word is not different. HE is the WORD.

யோவான்/John 1:1

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான்/John 1:14

The Word became flesh and made his dwelling among us. We have seen his glory, the glory of the One and Only, who came from the Father, full of grace and truth.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

..... his name is the Word of God.

. அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. (Revelation 19:13)

HE and HIS word is not different. HE is the WORD.

HE died and HE risen. He will NEVER die again. When we live in HIM we live for ever.

ரோமர்/Romans 6:9-11

For we know that since Christ was raised from the dead, he cannot die again; death no longer has mastery over him. The death he died, he died to sin once for all; but the life he lives, he lives to God.

In the same way, count yourselves dead to sin but alive to God in Christ Jesus. (NIV)

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.

அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

... count yourselves dead to sin but alive to God in Christ Jesus. Many situation we forget this.

ரோமர்/Romans 6:22-23

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

But now that you have been set free from sin and **have become slaves to God, the benefit you reap leads to holiness, and the result is eternal life.** For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord. (NIV) fruit unto holiness (KJV) .

slave: One bound in servitude as the property of a person or household. **servitude:** A state of subjection to an owner or a master. (Lack of personal freedom, as to act as one chooses.)

(as I read more and more, I know how much I have still obey to my Master....to get the end result)

எபேசியர்/Ephesians 2:22

And **in him** you too **are being built** together to become a dwelling in which God lives by his Spirit.

In whom ye also are builded together for an habitation of God through the Spirit. (KJV)

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள். so we have to keep building our faith and relationship with Christ closer and closer.

Example to think. . . .

Sick person almost dying...got recovered.....now he has to build his body. . .

We all died in Sins.....got live now in Christ.....now we have to bulid up thatfurther.....

You got the computer from your father as a gift.....Now you have to use that and learn to get actual benefit from that.....as you learn more ...you get more on the computer.....you should learn it properly.....

Keep a note....you have to learn properly..... you have to use properly.....then you will get real benefit.

We got the power from Jesus Christ to live by overcoming the sin.....Now we have to use that power according to his word.... to continuously live without sin to benefit from his power.....and finally to reach HIM and live with HIM.

Therefore he is able to save completely those who come to God through him, because he always lives to intercede for them. மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுகல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராய்மிருக்கிறார். (Heb. 7:25)

but he who stands firm to the end will be saved. (Matthew 24:13)

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

He lives always so He is able to save us. Are we able to stand to the end?